

இந்துக்ருஷ்ணர்

செவபரிபாலன சபை வெளியீடு.

ஆரம்பம்: விரோதி ஞ (1889) ஆவணி 28-ம் வே அச்சும்: செவப்பிரகாச அச்சியந்திராகாலை, 450. காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம். தொலைபேசி: 356

புது-அள் யாழ்ப்பாணம் இராகுதி ஞ தை மீ உடை வெள்ளிக்கிழமை (6-2-1976) [இல: சகு

திருக்கேதீச்சரச் சபாத்திர தீர்த்தம்

சிறப்பு மிக்க திருத்தெண் ⑥

சமயிகள் வழிநடந்து சமுத்திர தீர்த்த அங்குரார்ப்பணச் சடங்கினை அணிபெற அமைத்துப் போனந்தமுற்றனர்

திருப்பணிச் சபையின் சேவைக்கு நாடெங்கும் பாராட்டு

மேய்மறந்த நிலையில் சிவனடியார்கள்

தை அமாவாசையாம் புனித நாளிலே திருக்கேதீசரப் பெருமானுக்கு அபேக்கம் முடிந்ததம் ஏழு குடங்களில் ஏழு தலத் தீர்த்தம் சேமித்துப் புசை ஸிக்மத்தி தேவஸ்தானக் குருக்களும் பூசக்களும் மந்திரம் ஒத்தியவண்ணம், செவப்பிரகாசம் சிரசிலே தீர்த்தப்பிரகாசமும் வேறுபல சிவனடியார்களும் சிரசிலே தீர்த்தக்குடங்களைத் தாங்கியபடி மங்கல வாத்தியம் ஒவிக்க, நூற்றுக்கணக்கான பதர்கள் திருமுறைப் பாராயணத் தடங்குக்கோயிலை வலம் வந்து வடபால் நோக்கி 'வங்கம் மலி கடற்' கரையில் அண்மையில் அவ

(வளர்ச்சி 2 -ஆம் பக்கம்)

வெளியீடு
செவபரிபாலன சபை
யாழ்ப்பாணம்

விசேட பொதுக் கூட்டம்

செவபரிபாலன சபையினது விசேட பொதுக் கூட்டம் இராகுதி வருடம் மாசி மாதம் 3-ம் தேதி (15-2-76) நூயிற்றக்கிழமை காலை 10.00 மணி அளவில், சபையாரது நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் சபைத் தலைவர் திரு. த. சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெறும்.

நிகழ்ச்சிகள்

திருநெறி அணிதல்

தேவாரம்

1. செவபரிபாலன சபையாரது வழக்கள் பற்றி அறிவித்தல்
2. தனிக்காரிக்கு நிருவாச சபை வழங்கிய டப்டாய்லீவு பற்றி அறிவித்தல்
3. அகில இலங்கைச் சைவ மகாநாடு, குறுப்புக்கள்; நிருவாக சபைக் கூட்டங்கள் வருடாந்தப் பொதுக் கூட்டம், உரிய காலங்களில் நடத்தப்பட்டாமை
4. செவபரிபாலன சபையினது தற்போதைய நிலைமை
5. வேறு விடயங்கள் போராரம்.

செவபரிபாலன சபை உறுப்பினர்களைத் தவறாக சமூகமானிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இங்கும்

செவபரிபாலன சபை ஈ. இருநாதமுந்தியார் யாழ்ப்பாணம், 4-2-76. சென்றவாரியதரிசு

அறிவிப்பு:

அங்கத்தவர்கட்டு அனுப்பப்பட்ட அறிவித்தலில் சபைத் தலைவர் திரு. த. சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெறும் என்பது விடுபட்டுவிட்டது. தவறு ஏற்பட்டமைக்கு வருஞ்சுகின்றோம்.

வெ. இ.

காரியதரி

திருமுறைக்காடு பெருந்திருவிழா

சப்த விடங்கத் தலைகளி வெள்ளருகியும் திருமுறைக்காடு, வேதவனம், வேதாரண்யம் என்னும் திருப்பெயர்களைப் பெற்று மிலங்கும் தென்னிந்திய அவல் நிலையைப் போக்கு வரத்து அடைச்சுகுக்கும், தொடர்வண்டிச் சேவைக்குப் பொறுப்பாளர்களுக்கும் திருக்கோயிலை வலம் வந்து வடபால் நோக்கி

(வளர்ச்சி 2 -ஆம் பக்கம்)

தொடர் வண்டி போல் பேதமற்ற சமுதாயத்தைப் படைப்போம்

யாழ்ப்பாணத்திலிருந்தும் கும் எடுத்த வீளக்கி சிவ இன்னும் இலங்கையின் பல்ர்த்தி கானும் கோக்குடன் கடந்த சனிக்கிழமை 1-2-76ல் பண்டாரவளை சிவகப்பிரமணியர் ஆலபத்தில் பிரயாணிகளின் சங்கம் அங்குராப்பனாஞ் செய்யப்பட்டது.

மேற்படி சங்கத்தின் காப்பாளர்களாக திரு. ச. அருணசலம், திரு. ச. பரமவிங்கம் ஆகியோர்களும் தலைவராக திரு. க. பீல், துரைராசா அவர்களும் ஏகமனதாகத் தெரிவு செய்யப் பட்டார்கள். உதவித் தலைவராக திரு. இ. மரியதாசனும், செயல்வராக திரு. தி. கமலநாதன் அவர்களும், உதவிசெயல்வராக திரு. தி. கமலநாதன் அவர்களும், உதவிசெயல்வராக தெரிவு செய்யப்பட்டார்கள். தவிர, சங்கத்திற்கென பனவருவோர் சிர்வாகக் குழுவுக்குத் தெரிவு செய்யப்பட்டார்கள்.

திரு. க. பரமேஸ்வரன், செல்வி இ. இராசாம்பிரகா, செல்வி க. பரமேஸ்வரி, திரு. மு. கந்தையா, திரு. க. சிவ சேன், திரு. க. சண்முகராசா, திரு. நா. சந்திர மோகன், செல்வன். இ. இராஜாராம், திரு. வி. மகாவிங்கம், திரு. வெ. இராசவிங்கம், திரு. வெ. இராசவிங்கம்.

தலைவர் தனது உரையில் எமதி இச் சங்கத்திற்கு பொருளாளர் என்ற பதவி தேவையில்லையென்றும் அப்பததிருப்பதாக்களுல் அர்ச்சனை செய்துவந்தார்.

இவரது பக்தி நிலையை அறியாத சிவர் இவர் வீணையாலை நிலத்திற் சிந்தி வீணையாடுகிறாரன் தந்தையாராக வியாக்கத்தனிடம் முறையிட்டனர். அவனும் இதனுண்மையை அறிவான் (வளர்ச்சி 2 ஆம் பக்கம்)

பசுக்களைப் பராயாற்றுத் துச் சிவபூசை செய்த சண்டேசர நாயனர்

[சிவஞ் க. லோகநாத சர்மா அக்கரைப்பற்று]

சேக்கிமார் சுவாமிகள் தமது பெரிய புராணத்தில் அறபத்து முன்று தனிப்படியார்களையும் ஒன்பதுதொகையடியார்களையும்பற்றிப் புகழும் நது கூறியுள்ளார். இவர்கள் பல்வேறு வகையான தொண்டுகளைச் செய்து இறைவனது நிலையும் நிருவாக சபைக் கூட்டங்கள் வருடாந்தப் பொதுக் கூட்டம், உரிய காலங்களில் நடத்தப்பட்டாமை

(வளர்ச்சி 2 ஆம் பக்கம்)

இவர் சோழன்டில் திருச்சேயன்துஹரில் அங்கத்தவர்கள் போதுத்துவம் நிறைவேண்டும் தீர்த்தானால் அர்ச்சனை செய்துவந்தார்.

இந்தான் இடையனைது வன பசுக்களை மேத்துச் செல்லும்போதுதழுப்புசுவைக்



திருச்சிற்றம்பலம்
ஏழாம் அந்தணர் வானவரானினம் வீழ்ச் சுற்றுப்புனால்
வேந்தலூ மோங்குக
ஏழாம் தீயதெங்கி வைமரானுமே குந்தகவையகமுந் துபர்தீர்கவே:
திருச்சிற்றம்பலம்

இந்துசாதனம்

இராக்ஷத ஞ தை மீ உட்-ட வெள்ளி

கர்ப்பூரம் போலக் கடல் உப்பிருந்தாலும்!

Digitized by srujanika@gmail.com

ஈசுசமய அநுட்டான நிகழ்ச்சிகளுக் கெல்லாம் இன்றியமையாத வேண்டப்படும் புனிதப் பொருட்களில் ஒன்று கர்ப்பூர் தாயகத்திலும் எங்கள் நாட்டிலும் கர்ப்பூர் பிருந்தொகையாகப் பயன்படுத்தப்படுவதை யானாலும் அறிவர். புனிதப் பொருள் என்று கருதப்படும் கர்ப்பூரத்தின் பழைய தரம் குன்றி இப்பொழுத கலவை மருந்தாகிக் காட்கிதரும் இதனைப் பயன்படுத்தும் பொழுது யாவரும் அதிருப்பி கொள்கின்றனர். எல்லாப் பொருள்களும் இயற்கை அமைப்புமாறி செயற்கை மேலிட்டால் கலப்புப் பொருள்களாகவே காணப்படுகின்றன. உட்கொள்ளும் உணவுப் பொருள்களின் கலப்புச் சில வேளைகளிற் கடுவிடமாகத் தங்கு விளைவித்திருப்பதைச் செய்தித்தாள்கள் மூலம் அறிகின்றேம். உணவையே உதவாத சிலையில் விற்பனை செய்கின்றவர்கள் கர்ப்பூரத்தை அகண்கோலப்படுத்தவது நாதனமன்ற.

வெளிநாடுகளிலிருந்து இங்கு வருவிக்கப்பட்ட கர்ப்பூரம் பழைய காலத்திற் பானிப்புக்கு தீவையற்றாயிருந்தது. கிரயமும் சாதாரணமாகவே யைமங்குதான் இப்பொழுதோ விலையும் விண்ணனாவாயுமாகவும் நிட்டத்தை பொருளுமோ பயங்கரமான பயணிக்காடுக்கூடியதாய் மேழுது திரட்சியாக இருக்கின்றது. பஞ்சாலரத்திலே இக்கர்ப்பூரத்தை யேற்றினால் மெழுது ஒழுக வேதியர் வேதனைட்டன் டூசை செய்யும் துவ்வில் அகப்படுகின்றனர். புனிதமூலம் போய்ப் போவிவும் அற்றவிட்ட கர்ப்பூரத்தைத் தொராதனைக்குப் பயன்படுத்தலாமா என்ற கேள்வி அடிக்கடி எழுகின்றது. விளைவு கர்ப்பூரம் என்று வழங்குவதை உபயோகிக்கின்றவர்கள் விரயம் மேல் திகமானலும் விருப்பத்தடன் தீபமேற்றுவன்றனர். எனவே விளைவு கர்ப்பூரத்தை மட்டும் கோயில்களிலும் ஏனைய சமயங்கிழ்ச்சிகளிலும் பயன்படத்துவது பொருத்தமாயிருக்கும். ஆனால் விளைவுப்பொருளின் விலை கட்டுப்படுத்தப்படுவதுவியமாகின்றது.

ஈசுச கைபகள் விளைவு கர்ப்பூரம் வருவிப்பதற்கு வேண்டிய வசதிகளை அதிகாரிகளிடம் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ள ஆவன செய்வார்களாக.

கர்ப்பூரம் போலக் கலவை யிருந்தாலும் கர்ப்பூர மாகாது கான்.

— ४ —

திருக்கேஷ்சரம்சமுத்தீத்தம்

(1 ஆழம் பக்கத்து வளர்க்கு)

தானிக்கப்பெற்ற தீர்த்தக் குன்றுக்கு யாத்திரை செய்த அரிய காட்சியின் கவினைக் கண்டு களித்தவர்கள் என்றும் அதை மறவார். இத் தெய்விக் கிழம்ச்சிகள் அமைந்த வேளை — வானமூலம் வரவேற்கும் வகையில் தண்ணிழலை வழங்கியது. சிவனடியார்கள் திருவுருளின் பெருங்கருணையைச் சிந்தை செய்பவர்களாக மெய்மறந்து சின்றனர்.

கோழுரையும் திருக்கும்பங்கள் அருட்பவனியும்

இப்புனித யாத்திரையில் தீர்த்தப் பிரதிட்டைக் கோ பூசைக்கு இன்றியமையாத பசுவும் - கண்றுப் பவனியாகச் சென்ற சீகழ்ச்சி பரவசத்தையுண்டுபண் ஈயைது.

நவமாயமைந்த பூம் பந்தருள் சிவாச்சாரியர்கள் மிருவேசம்

பகலவன் பரிவுபண்ணப் பத்து மணியளவில் பிரதிட்டைக் கோ பூசைக்கு இன்றியமையாத பசுவும் - கண்றுப் பவனியாகச் சென்ற சீகழ்ச்சி பரவசத்தையுண்டுபண் ஈயைது.

(வளர்க்கி கீழும் பக்கம்)



திருக்கேஷ்சரம்சமுத்தீத்தம்

மிருக்கை

[29-1-76-ல் அன்று நடைபெற்ற தீர்த்தப் பிரதிட்டை வைபவத்தில் படிக்கப்பெற்றது].

(வித்துவான் மு. கந்தையா B. A.)

நாத்துப் பிஞ்சௌல் ஞானத் தமிழுக்கன் பாத்தாய் சம்பந்தன் பாடுகடல் புகுந்தடியேம் புத்தாய் மகிழ்ந்தாடும் புண்ணியத்தின் பொற்பொளிரைத்து மிகைப்பெருக ஜாமோ தீர்த்தமே

இலையில்திருக் கேதீச் சரண்சமுத்தீத் தீர்த்தமே (1)

அத்தியதுங் துவட்டாவும் அருட்கேதீ முனிவனுமா கமத்திறமுன் பேணித் தருப்பணஞ்செய் தாடுபெருமகத்துவங்களன் டாடி மகிழ்திருக்கே தீச்சரவன் மிகுந்தஙலம் பாடினின் ரூடாமோ தீர்த்தமே விரவுமருட் கேதீச்சரன் சமுத்தீத் தீர்த்தமே. (2)

குமரி பகவதியுங் கோடிக் குழக்குநன் க(ம) மருங் கருட்கடைக்கண் பாவிக்க இ(ம) மருங்கே கவுரிப் பிராட்டிமகிழ் காந்தனருள் பாவிக்க உபரித் தலைகடல்புக் காடாமோ தீர்த்தமே.

ஒருவ னெனுமொருவ னெளிர்சமுத்தீத் தீர்த்தமே. (3)

குமரி நெடுந்தீர்த்தம் கோடிமா தீர்த்தமுடன் விரவிக் கலந்த வியண்சேது தீர்த்தமுடன் மருவிச் சிறக்கும் மக்கமத் திறம்போற்றிக் குரவக் குமண்மடவீ ராடாமோ தீர்த்தமே கோதி ஸ்ருட்கேதீச் சரண்சமுத்தீத் தீர்த்தமே. (4)

கூர்த்தனய னத்தமுகி குறித்துறுத்து நேக்கழுகி சாத்தநுதம் பொட்டமுகி சந்தனக் காப்பமுகி காத்துநுமை யாள்சீர்க் கவுரிளம் பாடிமகிழ் கூத்துமிகை குழந்தை குழந்தையின் ரூடாமோ தீர்த்தமே எங்கள் பவம்மாற் மெழிற்சமுத்தீத் தீர்த்தயே. (5)

காலம் பலகடந்து கற்பனைகட் கப்புறமாய் மூலம் அறிவரிதாம் முதுபரனை நம் பொருட்டால் ஞாலங் கொள்ளாட்டு மிளங்குமரி கெளரியாகுட் சிலம் புகழ்ந்துபுகழ் தாடாமோ தீர்த்தமே தெய்வங் தெளியத் திகழ்சமுத்தீத் தீர்த்தமே. (6)

மந்திரநேர் பண்மொழியால் மாதொருபா கரைவளைக்குள் சுந்தரனால் பாவிசையிற் ரஹங்கடல் புதுந்தடியேம் வந்தபிற விக்கடலின் நின்றேறும் பேறுநின்ற தெங்கத்திராண் மெய்யடியீ ராடாமோ தீர்த்தமே இணைவில்கே தீச்சரவந் கியல்சமுத்தீத் தீர்த்தமே. (7)

அங்குப் பழங்கடலாய் ஆனந்த மாக்கடலாய் என்புள் ஞாக்குக்கும் இன்னுமதத் தீங்கடலாய் முன்புக் குளமங்கிறையும் முன்னவனுர் சீர்பாடித் துங்பத் தொடக்கறப்பீ ராடாமோ தீர்த்தமே தொண்மைத் திருக்கேதீச் சரண்சமுத்தீத் தீர்த்தமே. (8)

வேத ஒவியும் மிகுமா கமவொவியும் ஆதி மறையோ ராகுள்ச்சனை மொவியும் கடலைப்பாய்க்க காஜுங்கே தீச்சரத்தெம் ஆதி யருள்பெறுவா னடாமோ தீர்த்தமே அலையா ரொவியிக் கலைசமுத்தீத் தீர்த்தமே. (9)

குடைந்து குடைந்து கொடுவல் வினைக்கற்பா ராகுந்து ஒழுந்து மான்பொளிரை மேல்தீவைக்கும் என்ற வைப்பு வேண்டும் என்றும் வேண்டும் கொண்டார். தமிழர்கள் என்கிறுந்தாலும் ஒழுந்து மாற்றமொக்கை வாழ வேண்டும் என்றும் வேண்டும் கொண்டார். கூட்டத்தில் பிரயாணிகளின் அவல் சிலையை எடுத்து விளக்கி, இங்கிலையை மாற்ற நாம் முயற்சிக்க வேண்டும் என்றும் தொடர் வண்டிச் சேவையானது எவ்வாறு சாதி, மத பேதமின்றியும், இன பேதமின்றியும் தனது கடமையினைச் செய்கின்றதோ அதே போல் நாமும் வேறுபாடுகளின்றி எமது நாட்டுக்காகச் சேவை செய்ய வேண்டுமென்று வேண்டிக் கொண்டார். தமிழர்கள் என்கிறுந்தாலும் ஒழுந்து மாற்றமொக்கை வாழ வேண்டும் என்றும் வேண்டும் கொண்டார்.

கூட்டத்தில் பிரயாணிகளின் அவல் சிலையைப் போக்குவரத்து மந்திரிக்கும் ஏனையோர்க்கும் எடுத்து விளக்கும் நோக்குடன் தீர்மானங்கள் சிறந்துவர்க்குத் தீர்மானம் பக்கம்]

பகக்களைப் பராமரி 1-ம் பக்க வளர்க்கி நகுதி, ஒருநாள் ஒழுத்திருந்து பார்த்தபோது உண்மையாகவே இவர் மிலத்திற் பாலைச் சிந்துவதைக்கண்டு கொடுத்து, இவரை அடித்து பாற்குட்டத்தையிடற்றினால் அவ்வாறு சிவபூசைக்குத் தொக்கி கீழும் பக்கம்]

சைவ ஆலயங்கள் புனித நிர்வாகத்தில் இருக்க வேண்டும்

கண்ணியமும் நேர்மையமும் கோர நிர்வாகத்தில் ஆலயப்பொருட்கள் பேணப

THOUGHTS TO BE TREASURED

வாழையும் குரையும் வந்திடம் கொண்டன,
வாக்முக்குச் சூரை வலிதுவலி தெண்பர்.
வாழையும் குரையும் வன்துண்டம் செய்திட்ட
வாழை இடங்கொண்டு வாழ்கின்ற வாழே.

A plantain tree and a Soorai creeper came and grew (in a garden). The soorai they say grows much more vigorously than the plantain. If both the plantain and the Soorai are cut to pieces and destroyed (another variety of) plantain tree will take their place and thrive there.

**Hindu Organ**

FRIDAY, FEBRUARY 6, 1976

Coastal Chord Line To Mannar

With the restoration of the Ancient Temple at Thiruketheeswaram, the need for a better system of transport to Mannar has become urgent. Time was when the plains of Poonakari and Pallavarayarkaddu had been paddy fields yielding rich harvest. What catastrophe overtook these areas in the past no one can with certainty describe. But the decay has been damaging with the result that thick jungles have sprung up speedily and steadily. Thus the use of the tracks of old came to be neglected. However, during the last thirty years the road from Poonakari to Mannar has been relaid though not satisfactorily. The reclaiming of paddy lands by destroying jungles has enabled colonists seek their fortunes in the new pastures. And the highway to Mannar through Poonakari is now sought after as the best means of transport by pilgrims as well as peasant cultivators.

In this context we had year in and year out referred to the need for the extension of the bridge on the Keraitivu end and that on the Chankupiddy side to make the use of the Mannar — Poonakari road more popular and convenient. The Ferry - Service between Keraitivu and Chankupiddy is not at all satisfactory as a break-down is always threatened. In spite of repeated requests from all interested parties the reorganisation of the Ferry Service has not been done.

Maha Sivaraththiri day which falls on the twenty-eighth of this month, is an occasion of great importance when several thousands of devotees and worshippers travel to Thiruketheeswaram. Most of the pilgrims go from the Peninsula and prefer to use the Chankupiddy — Thiruketheeswaram road. The Ferry - Service at Keraitive, therefore, requires to be reconditioned in time to cater for the large concourse of Sivaraththiri pilgrims.

The Bus Service to Mannar that operates from Chankupiddy and Kilinochchi also must be manned to the maximum to enable the devotees conveniently proceed to and return from Thiruketheeswaram. The Thiruketheeswaram Restoration Society has made elaborate arrangements to accommodate the vast gatherings on the holy occasion. It is for the C. T. B and the Railway to meet the demand for an efficient transport service.

The distance between Mannar and Jaffna as the crow flies along the Poonakari — Pallavarayarkaddu Paalaavi Chord is only sixtyseven miles, just half of that via Vavuniya. Here is saving of time, effort and money.

Veena Arangetram (debut) of Kumari Malini Srinivasan

(BY ARUL TYAGARAJAH
Retired Programme Organiser C. B. C.)

The Veena Arangetram good number of the persons present there. Another interesting feature was a Tevaram hymn 'Paudunalvarakku' (புண்டு வரக்கு) set to music on the veena. This hymn was sung by St Tirugnanasambandar in honour of the Lord. Shiva of Thiruketheeswaram a Saiva Shrine in this country sanctified by all the Saiva Saints.

In keeping with the oriental tradition, Malini knelt down and worshipped the feet of her parents just before she began the recital. As soon as she started playing the Veena there was pin-drop silence among the audience. There was spontaneous applause from the audience when she was playing the song 'Vathapigana-patheem' in Hamsathvani Raga on the Veena. The Keerthanam starting with 'Sabapathiku' captured the full attention of the audience as that song is commonly known to a

(To be continued)

Whereas Mrs. Than-gamma Thambipillai of Kurumpacddy, has applied to the Directors of the above-named Company for the issue of a Duplicate Certificate in respect of 6 Ordinary Shares of Rs. 100/- each, numbered: 1331 - 1332; 1782; 2592 - 2594; registered in the name of her late husband Mr. Kandaswamy Thambipillai, the originals of which are represented to have been lost or mislaid. Notice is hereby given that if within two weeks hereof no claim is made to or no objection lodged with the undersigned the Directors will proceed to deal with the application for Duplicate Certificate the originals of which will be deemed to have been cancelled.

T. Somasundaram,
Secretary,
The Jaffna Co-operative
Stores Ltd.
420, Hospital Road,
Jaffna,
6th February, 1976.
38. 30, 6 & 13

WORLD HINDU CULTURAL AND PHILOSOPHY CONFERENCE

The various countries of the world have, each of them, their distinctive individual culture. Bharatadesa as perhaps the oldest of them all has, naturally enough, a cultural and religious tradition going back to thousands of years.

There is considerable evidence testifying to the vast hold, in the past, over the greater part of the world, of Bharatiya culture and religion. Even today this culture and religion has attracted the interest and even the devotion of scientists and philosophers and of many men of high intellectual standing abroad. But Hindus who live abroad, for educational, commercial or other professional reasons, seem today unfortunately to be losing interest in their ancestral culture, traditions and religion. This situation calls for urgent remedial attention.

Over two thousand years ago when Bharat was the scene of religious strife and of small fanatical groups, at Kaladi Kshetra in Kerala (in the deep south of India) Sankars, was born to proclaim anew the fundamental truth of our ancient Nethanjali Foundation avajorg.org on the earth for a bare thirty two years,

age. Sri Sankara Bhagavatpada established several Dharma pithas at various centres in Bharat Desa. At Kanchi, one of the seven mukti kshetras, he installed with his own hands the sacred Sri Chakra and settled down at the immemorial Kamakoti Pitha where an unbroken succession of great Acharyas have been sustaining the great Advaita tradition to this day. Spiritual giants and savants of the profoundest wisdom and Brahmanubhava have adorned the Pitha in the past and continue to do so, affording spiritual leadership and guidance to mankind.

(To be continued)

Sale of Unredeemed Jewellery

I shall sell by public auction the unredeemed jewellery pawned before 1-9-1974 with Mr. M. K. Mylvaganam of Kandy Road, Chavakachcheri on Wednesday 25-2-1976 commencing at 8.30 a. m. at the said pawn-shop.

"Raja giri"
643, K. K. S. Road
Jaffna

V. S. Cuttipillai,
Auctioneer.
(37 30 & 6)

வான்ஸுகில் வழாது பெய்க வலிவளர்ச்சமன்றன்
கோழுறை அரசு செய்க குறைவிலா தயிர்கள் வாழ்க
நான்மறை யறங்க கோஷிக் நற்றவம் வேன்றி மல்க
மேன்மைகோள் கைவந்தி விளங்குக உலக மென்மை

Printed and published by the Proprietors, the Saiva Paripalaana Sabha, Jaffna, at their Saiva Prakasa Press 450 K. K. S. Road Vannarponnai, Jaffna on Friday February 6, 1976.

EDITOR-IN-CHIEF R. N. SIVAPRAKASAM